

உ-  
சிவமயம்



மூஷிக வாகன மோதக ஹஸ்த  
ஷ்யாமள கர்ண விளம்பித சூத்ர  
வாமன ரூப மஹேஸ்வர புத்ர  
விக்ன விநாயக பாத நமஸ்தே||

ஐந்து கரத்தனை ஆனைமுகத்தனை  
இந்தியினிளம்பிறைபோலுமெயிற்றனை  
நந்தி மகந்தனை ஞானக்கொழுந்தனை  
புந்தியில் வைத்தடிபோற்றுக்கின்றேனே.

அவுஸ்திரேலியா குயின்ஸ்லாந்து மாநிலம்  
பிறிஸ்பேன் மாநகர்- லோகன் நகர் தென் மக்லீன் பதி

**அருள்மிகு ஸ்ரீ செல்வ விநாயகர் தேவஸ்தானம்  
வருடாந்த மகோற்சவ விஞ்ஞாபனம் - 2019**

செல்வ விநாயகர் மெய்யன்பர்களே !

அவுஸ்திரேலியா குயின்ஸ்லாந்துமாநிலத்தில் பிறிஸ்பேன் மாநகரின் தென் மக்லீன் பதி லோகன் நதி கரை அண்மித்து கோவில் கொண்டு எழுந்தருளி தன்னை வணங்கும் அடியார்களின் வினை அகற்றி அருள் பாலித்து அருளாட்சி புரிந்து வரும் ஸ்ரீ செல்வ விநாயகப் பெருமானின் இவ்வாண்டு மகோற்சவப்பெருவிழா நிகழும் பங்குனிமாதம் 24 ம் நாள் ஞாயிற்றுக்கிழமை 07/04/2019 பகல் 11.30 மணியளவில் குறித்த நன் முகூர்த்தத்திலேகொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து பத்து தினங்கள் காலை மாலை விசேட அபிசேக ஆராதனை பூஜைவழிபாடுகள் நடைபெற திருவருள் கைகூடியுள்ளது எனவே செல்வ விநாயகப் பெருமானின் மெய்யன்பர்கள் மேற்படி தினங்களிலே ஆசார சீலர்களாக ஆலயத்திற்கு வருகை தந்து எம் பெருமானின் இஷ்ட காம்யார்த்த சித்திகளைப்பெற்றுய்யும் வண்ணம் வேண்டுகிறோம்.

கிரியா கால நிகழ்வுகள்:

**06/04/2019** சனிக்கிழமை காலை 9.30 மணியளவில் கணபதி ஹோம பூஜை வழிபாடுகளுடன் கிரியாரம்பம்.

**07/04/2019** ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணிமுதல் அபிசேக ஆராதனைகள் நடைபெற்று பகல் 11.30 மணியளவில் துவஜாரோகணம் (கொடியேற்றம்) சிறப்புற நடைபெற்று விநாயக பெருமான் வீதி வலம் வந்து அருள் பாலிப்பார்.

**12/04/2019** வெள்ளிக்கிழமை மாலை மாம்பழத் திருவிழா

**13/04/2019** சனிக்கிழமை மாலை மிருகயாத்திரை திருவிழா (வேட்டை திருவிழா).

**14/04/2019** ஞாயிற்றுக்கிழமை மாலை சகோபுர திருவிழா (சப்பறத்திருவிழா).

**15/04/2019** திங்கள் கிழமை காலை 7 மணியளவில் அபிசேகம் ஆராதனை ஆரம்பமாகி 8 மணிக்கு விகாரிவருடப்பிறப்பு விசேட பூஜை வழிபாட்டுடன் 10.30 மணியளவில் திருத்தேர்எழுந்தருளல்.

**16/04/2019** செவ்வாய்க்கிழமை காலை 7 மணியளவில் அபிஷேகம். தொடர்ந்து 11மணியளவில் தீர்தோற்சவம் சிறப்புற நடைபெறும்.

**16/04/2019** அன்று மாலை 5.30 மணியளவில் பூஜை வழிபாடுகள் ஆரம்பமாகி 7.45 மணியளவில் துவஜா அவரோகணம் (கொடியிறக்கம்) நடைபெறும்.

**18/04/2019** அன்று காலை 11மணியளவில் பிராயச்சித்த அபிசேகமும் மாலை 7 மணி முதல் விசேட பூஜைவழிபாட்டுடன் பைரவ பெருமானுக்கு விசேட பொங்கல் வழிபாட்டுடன் மகோற்சவம் நிறைவு பெறும்.

முக்கிய உற்சவங்கள் தவிர்ந்த ஏனைய திருவிழாக்கள் அனைத்தும் தினமும் காலை நேர பூஜை வழிபாடுகள் காலை 8 மணிக்கு ஆரம்பமாகி 12 மணியளவில் நிறைவுறும் மாலை நேர பூஜை வழிபாடுகள் மாலை 6 மணிக்கு ஆரம்பமாகி இரவு 9 மணியளவில் நிறைவுறும்.

**மகோற்சவ குரு: பிரம்மஸ்ரீ சாந்தரூப சிவாச்சாரியார்  
சர்வ சாதகர்: சிவஸ்ரீ ஈஸ்வரநிவாச சிவாச்சாரியார்**

விப்ர சிரேஷ்ட அந்தண பெரியோர்களும் தலைசிறந்த தவில் நாதஸ்வர கலைஞர்களும்  
மகோற்சவத்தில் கலந்துசிறப்பிக்க உள்ளார்கள்.

திருவிழா தினங்களில் அடியார்களுக்கு அன்னதான ஏற்பாடுகள் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது.

நன்றி

இங்ஙனம்

ஆலய நிர்வாக சபையினர்

ஸ்ரீ செல்வ விநாயகர் தேவஸ்தானம்